

ஈசி சேவர் (Easy Saver)

மட்டுப்பாடற்ற பிரவேசத்துடன் ஒவ்வொரு நாளும் சேமிப்புக்கள்

வருடத்திற்கு **4%**
சதவீதம்

தகைமை பெறுவோர்

18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தனியாகவும் அல்லது இணைந்தும்.

துரித மீளாய்வு

ஆரம்ப நிலுவை ரூபா 5,000	ஆகக் குறைந்த நிலுவை ரூபா 5,000	மீளப் பெறல்கள் வரையறையற்றவை	வட்டி மாதாந்தம்
-----------------------------------	--	--------------------------------	--------------------

கணக்கு விபரங்கள்

மீளப் பெறும் தடவைகள்	வரையறையற்றது
கரும பீடத்தின் ஊடாக	உண்மையாக
பரிமாற்றம் / காசோலை	அனுமதிக்கப்பட்டது
அறிக்கைகள்	மாதாந்தம் / காலாண்டு அடிப்படையில்/ அரை வருட அடிப்படையில் / வருடாந்தம்

வசதிகள் மற்றும் பிரவேசம்

நிலையியற் கட்டளைகள்	அனுமதிக்கப்பட்டுள்ளது
ஏடிஎம் பிரவேசம்	ஏற்படையதன்று
இன்டர் நெட் பேங்கிங்க்	ஏற்படையதன்று
டிஜிட்டல் பேங்கிங்க்	ஏற்படையதன்று
லோயலிட்டி திட்டம்	ஏற்படையதன்று

கட்டணங்கள் (ரூபா)

பராமரிக்கப்படாத ஆகக் குறைந்த நிலுவை ரூபா 250.00	கணக்கை மூடுதல் ரூபா 250.00
மேலதிக அறிக்கை ரூபா 200.00	மீளப் பெறல் (ஓ.டி.சி.) ஏற்படையதன்று
நிலையியற் கட்டளை சீர் செய்தல் ரூபா 250.00	ஏ.டி.எம். அட்டை வழங்கல் (ATM) செயற்பாட்டில் உள்ளது.

சிறுவர் சேமிப்பு – பிள்ளைகளின் சேமிப்பு

முதலாம் நாள் முதல் சேமிப்பை ஊக்குவித்தல்

வருடத்திற்கு 7.75%

தகைமை பெறுவோர்

புதிதாக பிறந்த பிள்ளையொன்றுக்கு 16 வயது வரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கொன்றை திறக்கலாம். கணக்கு ஆரம்பிக்கும் போது செல்லுபடியாகும் பிறப்புச் சான்றிதழ் ஒன்றை வழங்குதல் வேண்டும்.

துரித மீளாய்வு

ஆரம்ப மீதி ரூபா 5,000	ஆகக் குறைந்த நிலுவை ஏற்புடையதன்று	வயது மட்டம் புதிதாக பிறந்த பிள்ளை – 16 வருடங்கள்	வட்டி மாதாந்தம்
---------------------------------	---	--	-----------------

கணக்கு விபரங்கள்

மீளப் பெறும் தடவைகள்	பிள்ளை 18 வயதை அடைந்த பின்னர்
தேவையான அங்கீகாரம்	ஆம் — முகாமையாளரின் அங்கீகாரத்தின் படி. நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
கரும பீடத்தின் ஊடாக	ஆம்
பரிமாற்றம் / காசோலை	ஆகக் குறைந்த நிலுவை எல்லை வரை
அறிக்கைகள்	மாதாந்தம் / காலாண்டு அடிப்படையில்/ அரை வருட அடிப்படையில் / வருடாந்தம்

வசதிகள் மற்றும் பிரவேசம்

நிலையியற் கட்டளைகள்	அனுமதிக்கப்படவில்லை
ஏடிஎம் பிரவேசம்	அனுமதிக்கப்படவில்லை
இன்டர்நெட் பேங்கிங்க்	ஏற்புடையதன்று
டிஜிட்டல் பேங்கிங்க்	ஏற்புடையதன்று
லோயலிட்டி திட்டம்	ஏற்புடையதன்று

கட்டணங்கள் (ரூபா)

ஆகக் குறைந்த நிலுவை பராமரிக்கப்படவில்லை	கணக்கை மூடல் ரூபா 1,000.00
மேலதிக அறிக்கை	மீளப்பெறல் (ஓ.டி.சி) ஏற்புடையதன்று

ரூபா 200.00	
நிலையியற்கட்டளை சீராக்கம் ஏற்புடையதன்று	ஏ.டி.எம். கார்ட் விநியோகம் ஏற்புடையதன்று

சிரேட்ட சேமிப்பு

உங்களுடைய அர்ப்பணிப்பு வருடங்களுக்கு வெகுமதியளித்தல்

வட்டி வருடத்திற்கு 5%

இயலுமை பெறுவோர்

60 வயதிற்கு மேற்பட்டோர்கள் தனியாக அல்லது இணைந்து.

துரித மீளாய்வு

ஆரம்ப மீதி ரூபா 1,000	ஆகக் குறைந்த நிலுவை ரூபா 1,000	ஆகக் குறைந்த வயது 60 வருடங்கள்	மாதாந்த வட்டி
---------------------------------	--	--	---------------

கணக்கு விபரம்

மீளப் பெறும் தடவைகள்	Unlimited
கரும் பீடத்தின் ஊடாக	No cap
நிதிப் பரிமாற்றம் / காசோலை	ஆகக் குறைந்த நிலுவை எல்லை வரை
அறிக்கை	மாதாந்தம் / காலாண்டு அடிப்படையில்/ அரை வருட அடிப்படையில் / வருடாந்தம்

வசதிகள் மற்றும் பிரவேசம்

நிலையியற் கட்டளைகள்	அனுமதிக்கப்பட்டது
ஏடிஎம் பிரவேசம்	ஏற்படையதன்று
இன்டர்நெட் பேங்கிங்க்	ஏற்படையதன்று
டிஜிட்டல் பேங்கிங்க்	ஏற்படையதன்று
லோயலிட்டி திட்டம்	அனுமதிக்கப்பட்டது

கட்டணங்கள் (ரூபா)

ஆகக் குறைந்த நிலுவையை பராமரிக்காமை ரூபா 250.00	கணக்கை மூடுதல் ரூபா 250.00
மேலதிக அறிக்கை ரூபா 200.00	மீளப் பெறல் (ஒ.டி.சி) (OTC) ஏற்படையதன்று
நிலையியற் கட்டளை சீராக்கம் ரூபா 250.00	ஏ.டி.எம். அட்டை விநியோகம் செயற்பாட்டில் உள்ளது
ஏ.டி.எம். பயன்பாடு (உள்நாடு) செல்லுபடியாகும் CEFT கட்டணங்கள்	



Women's Saver

Exclusively designed for women

5%

INTEREST P.A.

ELIGIBILITY

Women above the age of 18, individually or jointly.

துரித மீளாய்வு

ஆரம்ப மீதி	ஆகக் குறைந்த நிலுவை	ELIGIBILITY	INTEREST
ரூபா 1,000	ரூபா 1,000	Women 18+	Monthly

கணக்கு விபரம்

மீளப் பெறும் தடவைகள்	Unlimited
Fund Transfer / Cheque	Up to ஆகக் குறைந்த நிலுவை threshold
Statements	மாதாந்தம் / காலாண்டு அடிப்படையில்/ அரை வருட அடிப்படையில் / வருடாந்தம்

வசதிகள் மற்றும் பிரவேசம்

நிலையியற் கட்டளைகள்	அனுமதிக்கப்பட்டது
ஏடிஎம் பிரவேசம்	ஏற்படையதன்று
இன்டர்நெட் பேங்கிங்க்	ஏற்படையதன்று
டிஜிட்டல் பேங்கிங்க்	ஏற்படையதன்று
லோயலிட்டி திட்டம்	அனுமதிக்கப்பட்டது

கட்டணங்கள் (ரூபா)

Not Maintaining Min. Balance ரூபா 250.00	கணக்கை மூடுதல் ரூபா 250.00
Additional Statement ரூபா 200.00	மீளப் பெறல் (ஒ.டி.சி) (OTC) ஏற்படையதன்று
நிலையியற் கட்டளை சீராக்கம் ரூபா 250.00	ஏ.டி.எம். அட்டை விநியோகம் செயற்பாட்டில் உள்ளது
ATM Usage (Local)	

Applicable CEFT charge

BUILD-IT

Disciplined savings with premium returns

6%*

INTEREST P.A.

ELIGIBILITY

Individuals above the age of 18, individually or jointly. Also available to corporate entities, Partnerships, and Associations.

தூரித மீளாய்வு

ஆரம்ப மீதி ரூபா 25,000	ஆகக் குறைந்த நிலுவை ரூபா 25,000	MIN. MONTHLY COMMITMENT ரூபா 5,000+	INTEREST Monthly*
---------------------------	------------------------------------	---	----------------------

கணக்கு விபரம்

மீளப் பெறும் தடவைகள்	Unlimited
Fund Transfer / Cheque	Up to ஆகக் குறைந்த நிலுவை threshold
Monthly Commitment	Min. ரூபா 5,000 — set at account opening
Statements	மாதாந்தம் / காலாண்டு அடிப்படையில்/ அரை வருட அடிப்படையில் / வருடாந்தம்
*Interest Rate	Rate will be applicable on a monthly basis only if the required monthly commitment and the ஆகக் குறைந்த நிலுவை are maintained. In the event that either of these conditions is not met, the Easy Saver rate will be applied instead until conditions are fulfilled.

வசதிகள் மற்றும் பிரவேசம்

நிலையியற் கட்டளைகள்	அனுமதிக்கப்பட்டது
ஏடிஎம் பிரவேசம்	ஏற்படையதன்று
இன்டர்நெட் பேங்கிங்க்	ஏற்படையதன்று
டிஜிட்டல் பேங்கிங்க்	ஏற்படையதன்று
லோயலிட்டி திட்டம்	அனுமதிக்கப்பட்டது

கட்டணங்கள் (ரூபா)

Not Maintaining Min. Balance ரூபா 250.00	கணக்கை மூடுதல் ரூபா 500.00
Additional Statement ரூபா 200.00	மீளப் பெறல் (ஒ.டி.சி) (OTC) ஏற்படையதன்று
நிலையியற் கட்டளை சீராக்கம் ரூபா 250.00	Not Maintaining Commitment Easy Saver rate applied
ஏ.டி.எம். அட்டை விநியோகம் செயற்பாட்டில் உள்ளது	ATM Usage (Local) Applicable CEFT charge

General Information

- Application, KYC form, Identification Document and Proof of address are required.
- Change of correspondence information provided need written consent of customer/s.

Unauthorized or mistaken transaction

The customer shall immediately notify UBF of any unauthorized or mistaken transaction. The Company may investigate and take appropriate action in accordance with applicable laws and procedures. Any refund or reversal shall be subject to the outcome of such investigation

Financial Transaction Reporting Act No. 06 of 2006

In accordance with applicable laws and regulations, including the Financial Transactions Reporting Act, No. 6 of 2006, financial institutions are required to monitor and report certain transactions to the relevant regulatory authorities. This includes cash transactions that exceed the prescribed reporting threshold and any transactions that are considered suspicious. Such reporting may be carried out without prior notice to the customer where required by law.

Dormant Accounts

Savings and Fixed Deposit accounts that remain inactive for a period specified by the Company and/or applicable regulatory requirements may be classified as dormant accounts. Transactions on dormant accounts may be restricted until the account is reactivated in accordance with the Company's procedures. Customers may be required to provide satisfactory identification and supporting documentation to reactivate a dormant account.

Complaints & Support

Lodge a Complaint with UB Finance

No. 10, Daisy Villa Avenue, Colombo 04
+94 011 446 8888- Ext 229
+94716454714
info@ubf.lk
www.ubf.com
.

Escalation Options

Financial Ombudsman of Sri Lanka
No 143A, Vajira Road, Colombo 04
Tel: +94 11 259 5624
Fax: +94 11 259 5625
fosril@sltnet.lk
|www.financialombudsman.lk

Financial Consumer Relations Dept - CBSL
No. 30, Janadhipathi Mawatha, Colombo 01
Fax: +94 11 247 7744 | fcrd@cbsl.lk